



உடனடி வெளியீட்டுக்காக

### ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையினரில் கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நிகழ்வு பற்றிய ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினரின் அறிக்கை

செவ்வாய், மார்ச் 24 2020

மார்ச் 23, திங்கட்கிழமையன்று, நமது க்ளார்க் (Clark) வசதியமைப்பில் இருந்து, ப்ராம்ப்ட்டன் பேருந்து இயக்கியவர் ஒருவருக்கு கோவிட் -19 (COVID-19) தொற்று இருப்பதாக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டது. இதுதான் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து வகையில் தொற்று பற்றி முதலாவதாக உறுதி செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இந்த பேருந்து ஓட்டுனருடன் நமது குழு தொடர்புகொண்டது, இவர் தனக்குத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த வேளையில், பாதிக்கப்பட்ட அந்த தனி நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பதும், மற்றும் நமது பணியாளர்கள் மற்றும் சமுதாயத்தினரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் காக்க தொடர்ந்து உதவி செய்வதும் நகரின் முன்னுரிமை கொண்ட விஷயமாகும்.

இது பற்றி நகரின் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்திய உடனேயே, நமது பணியாளர்கள் பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) ஐத் தொடர்பு கொண்டனர் மற்றும் தொடர்பு கொண்டபடியே இருக்கின்றனர். இந்த ஓட்டுனருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பிற பணியாளர்களை நேரடியாக அணுகி வருகின்றனர். இப்படி தொடர்பு கொண்டிருந்த பணியாளர்கள் பொது சுகாதாரத் துறையில் இருந்து ஆலோசனைகளை பெறுவார்கள்; இது படிப்படியாக கொடுக்கப்படும்; அவர்களைத் தனிமைப்படுத்துவது, மற்றும் ஆட்பட்டதிலிருந்து 14 நாட்களுக்கு அடையாளங்களுக்காக கண்காணிக்கப்படுவது உள்ளிட்டவை இதில் அடங்கும். பொது மக்கள் இருக்கும் சமுதாயத்தைக் காட்டிலும் இந்தப் பேருந்தில் பயணித்த/பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் அபாயம் ஏதுமில்லை என பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health)

கூறுகிறார்கள்.

இந்த வேளையில், அந்த ஒட்டுனர் மார்ச் 10, 11, 12 மற்றும் 13 தேதிகளில் பின் வரும் வழித்தடங்களில் ஓடும் பேருந்துகளை இயக்கியிருக்கிறார்:

- 11 ஸ்டீல்ஸ் (Steeles)
- 51 ஹியர்ஃபோர்ட் (Hereford)
- 53 ரே லாஸன் (Ray Lawson)
- 57 சாரொலாய்ஸ் (Charolais)

விரிவான நேரங்கள் எவை எவை எனப் பார்க்க பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினர் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.

இந்த குறிப்பிட்ட நாட்களில் மேற்கூறிய பேருந்துகளில் பயணம் செய்து தொற்று அறிகுறிகள் ஏதுமில்லாமல் நலமாக இருக்கும் பயணிகள் தங்கள் தினசரி வழக்கப்படியான பணிகளைத் தொடரலாம், பொது சுகாதாரத்துறையை நாட வேண்டியதில்லை. உங்களுக்கு தொற்று அறிகுறிகள் தோன்றத் துவங்கினால், தயவு செய்து பொது சுகாதாரத்துறையை நாடவும். அவசர நிலை சிகிச்சை உங்களுக்கு தேவையானால் தயவு செய்து எண் 911 ஐ அழைக்கவும்.

நமது பணியாளர்கள், பயணிகள் மற்றும் சமுதாயத்தினரின் பாதுகாப்பைக் காக்க உதவும் அனைத்தையும் நகரின் நிர்வாகம் தொடர்ந்து செய்யும் என சமுதாயத்தினருக்கு உறுதி அளிக்கிறார்கள்.

தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஒரு கால அட்டவணை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 48 மணிக்கொருமுறை பேருந்தின் அனைத்து மேற்பரப்புகள், பயணியர் இருக்கைகள், ஒட்டுனரின் இயக்குமிடம் ஆகிய அனைத்திலும் கிருமிநாசினி தெளிப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தின் இலக்காகும். இப்போதெல்லாம் 24 மணிக்கொருமுறை நாங்கள் கிருமிநாசினி தெளிக்கிறோம். வசதியமைப்புக் கட்டிடங்கள், முனையங்களில் இருக்கும் உணவு சாப்பிடும் இடங்கள், மேசைகள், கவுண்ட்டர்கள் மற்றும் கதவின் கைப்பிடிகள் ஆகியவை ஒரு நாளுக்கு இருமுறை தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.



பேருந்து இயக்குபவர்கள் மற்றும் பயணிகளுக்கான சமூகத்திலிருந்து விலகியிருத்தல் விதிக்கு ஆதரவளிப்பதற்காக:

- பேருந்தின் உள்ளபடியான இருக்கை எண்ணிக்கையில் பாதியளவுக்கே பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.
- பேருந்தின் பின் வாசல் வழியாக மட்டுமே ஏறுதல் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை ஆகியவை அமல்படுத்தப்படுகின்றன. கூடவே, பேருந்தை இயக்குபவருக்கும் பயணிகளுக்கும் இடையில் காலியிடம் உண்டாக்குவதற்காக பிளாஸ்ட்டிக் சங்கிலி போன்ற அமைப்பு ஏற்படுத்துகிறோம்; கைகால் உறுப்பு செயலிழப்பு கொண்டவர்கள் பேருந்தில் ஏற வசதியாக பேருந்தின் முன் வாசல் வழியாக ஏறிக்கொள்ளலாம்.
- பயணியர் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் தொடர்வண்டி போன்ற ஆர்ட்டிகுலேட்டட் பேருந்துகள் ஓடுகின்றன; இது பேருந்தில் இருக்கும் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் சமூகத்திலிருந்து விலகியிருத்தல் விதியைக் கடைப்பிடிக்க போதுமான இடைவெளி விடுவதற்கேயாகும்.
- பயணியர் அடையாளம் காணும் வகையில், இருக்கைகளில் மஞ்சள் நாடா கட்டப்பட்டு அவற்றில் பயணியர் உட்காரக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நகரின் நிர்வாகமானது, நம்முடன் கூட்டாக செயல்படுகின்ற பீல் பப்ளிக் ஹெல்த் உடன் நெருங்கிப் பணியாற்றியபடியே இருக்கிறார்கள். அவர்கள் புலனாய்வு செய்து வரும் வேளையில் கிடைக்கின்ற புதிய தகவல்கள், அப்போதைக்கப்போதே வழங்கப்படும்.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.



# BRAMPTON

## Service and Information Update

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)

N  
N  
C  
S  
C  
9